



No. 1,939—FRIDAY

APRIL 11, 1902.

THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS.

NOTICE.—A person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

நூற்றாண்மைய்ட பிடித்தலே அல்லது திருட்டிடமைகளை கண்டிப்பிடித்தலைப்பற்றி அறிவிக்கிற எவருக்கும் பொலன் இன்ஸ்பெக்டர் ஜெனரலினது சிபாரிசின்பேரில் நன்கொடை சிடைக்கும். திருட்டிடமைகளை வைத்திருப்பவருக்கு விரோதமாய் வழக்குவைக்கப்படும். தப்பிப்போன மறியற்காரரைப் பிடித்தலுக்கு விவரமிட மறியலீடு உண்டுபெற்று செய்துவிடும் கேட்டுப்பெற்றுக்கொள்ளலாம்.

ACCOUSED PERSONS WANTED.

A REWARD of Rs. 25 is offered by the Government Agent of the Province of Sabaragamuwa for the arrest of:-

HABAHAKANKANAMALAGE PEDURU APPU ; charged with causing grievous hurt at Parussella on September 8, 1901 ; is a Sinhalese of the Goigama caste; religion, Roman Catholic ; occupation, trader ; age, about 29 years ; height, about 5 ft. 4 in.; make, well built ; complexion, dark brown ; mouth, broad ; teeth, regular ; eyes, brown and oval ; hair, black and tied in a knot ; beard, full, cut short ; a flower tattooed on right elbow joint ; birthplace, Weliwita in Gangaboda patti, Hewagama korale ; general residences, Three Korales, Dehigampal korale, Parussella, Panawitiya, and Weliwita ; haunts Colombo, Weliwita, and Urugodawatta ; is single ; cousin, Alensi Appuhami of Parusella ; is well known to the Town Arachchi of Panwitiya, Gan-arachchi of Badullawela, and to the Town Arachchi of Yativantota. The Police Magistrate of Avisawella has issued warrant No. 6,425 for his arrest.

PELAWATHKANANGE JAMES SINNO alias BAKA; charged with cattle stealing at Indilandawatta, Galpota, on December 17, 1901; is a Sinhalese of the Goigama caste; religion, Buddhist; occupation, cooly; age, about 30 years; height, 5 ft. 5 in.; complexion, black; teeth, one tooth in the upper jaw broken and the rest projecting; hair, black and tied in a knot; has slight moustaches and beard; birthplace, Dombagoda; general residence, Dombagoda; haunts Pelpola, Horana; is married; uncle, Molligodaliyanage Seneris Appu of Pelpola; is well known to the Police Vidanes of Dombagoda, Pelpola, and Galpota. The Police Magistrate of Panadure has issued warrant No. 11,715 for his arrest.

T. D. KURUN APPU alias T. D. MARTIN SILVA ; charged with theft, cheating, and forgery at Kottimbulwala on January 6, 1902 ; is a Sinhalese of the Chalia caste ; religion, Buddhist ; age, 24 years ; height, 5 ft. 6 in. ; make, lean ; complexion, dark ; eyes, black ; hair, long and tied in a knot ; face, long ; birthplace, Lanumodara in Galle District ; general residence, Lanumodara ; haunts Ratnapura and Colombo ; is single ; relations are living at Ratnapura. The Police Magistrate of Ratnapura has issued warrant No. 22,653 for his arrest.

KANTHAN KANAPATHI alias NAGAN alias KARUWAL (habitual criminal) ; charged with failing to report himself whilst under Police supervision at Pulopalai, Jaffna, on February 6, 1902, and March 6, 1902 ; is a Tamil of the Pallan caste ; religion, Hindu ; occupation, climber and cultivator ; age, 26 years ; height, 5 ft ; make, well built ; complexion, dark brown ; nose, pointed ; mouth, small ; teeth, regular ; eyes, light brown and oval ; hair, black, long, and wears a kudumbi ; hair on face, scrappy ; " ~ " tattooed on middle of forehead between the brows, a cut rectilineal scar on right side of forehead, a fleshy undulated scar on left elbow, an abscess oval scar on right shin, an oval scar on right shin outer ; lobes bored ; has two nipples on left chest ; birthplace, Navakuli, Jaffna ; general residence, Navakuli, Jaffna ; is married ; wife, Pamir, and one child are living at Navakuli, Jaffna ; is well known to Police Sergeant No. 1,560 Govinda Menon of Jaffna and Karunakar Ramalingam, Police Vidane of Navakuli, Jaffna. The Police Magistrate of Chavakachcheri has issued warrants Nos. 6,880 and 6,881 for his arrest.

LOST, STOLEN, OR STRAYED.

LOST.

ON March 28, 1902, from the owner's waist at Trincomalee street, Kandy: a gold ring set with 1 ruby and 4 pearls, value Rs. 25. Owner, Hettihewage Dona Sedo Hamy, Trincomalee street, Kandy.

STOLEN.

On March 17, 1902, from the owner's paddy field at Punakiri, Jaffna : 1 white-coloured Coast bull, has three stripes branded in the haunches and chest and a sore on one of the forelegs above hoof ; 1 white-coloured Coast bull, branded ~~SC~~. Owner, S. Candayah, Madduvilnadu, Punakiri.

On March 30, 1902, from a dressing table at Ward place, Cinnamon Gardens: 1 gold ring set with a diamond and a ruby, 1 gold ring set with a large diamond, 1 gold signet ring set with a green stone, 1 gold curbed chain bracelet, 1 gold brooch shaped like a boat with a dog seated on it, 1 gold brooch shaped like two circles. Owner, Mrs. Carey, Ward place, Cinnamon Gardens.

On April 1, 1902, from a bungalow verandah at Base Line road, Borella : 2 small dishes, 2 vegetable dishes, 1 milk jug, 2 horsekeepers' suits—property of Mr. Phillimore of Base Line road. Two white coats, 2 white cloths—property of Abraham Weerasinghe, Mr. Phillimore's servant.

On April 1, 1902, from a kitchen at Jail road, Borella : 1 iron kettle, 3 dessert knives, 1 kitchen knife, 1 bottle honey, 3 old towels. Owner, Mr. Jayatillake, Green Bank, Jail road, Borella.

On April 2, 1902, from an unlocked room at Hill street, Kotahena: 4 red-checked cambaya cloths, 1 wig. Owner, Gamage Loku Hamy, Hill street, Kotahena.

On April 3, 1902, from an almirah at Galle road, Kollupitiya : 2 small bangles, 4 gold beads, 8 silver necklaces, 8 crooked combs, 6 silk sarongs, 8 silk cambay cloths, 16 common cambaya cloths, 8 palaman sarongs, 6 gold rings, 2 pairs gold earrings, 1 satinwood box, 2 pairs gold earrings called arungal. Owner, Muttu Tanthirige Jeremias Perera, No. 26, Galle road, Kollupitiya.

On April 4, 1902, from a dwelling-house at Vauxhall street, Slave Island : 2 silver waist-chains, 4 pairs gold earrings, 1 pair gold ear ornaments called murugu, 2 children's foot silver ornaments, 1 string of coral, 1 silver ring, 2 silver hairpins, 1 silver hair chain, Rs. 37 in cash. Owner, Supphama, Vauxhall street, Slave Island.

On April 5, 1902, from a dwelling-house at Braybrooke place, Slave Island : 4 different coloured sarongs, 1 red and yellow-coloured silk sarong, 2 crooked combs, 2 silver hairpins, 1 string of silver beads, Rs. 12 in cash. Owner, Alisandirige Singho Appu, No. 3, Braybrooke place, Slave Island.

STOLEN OR STRAYED.

On March 20, 1902, from a pasture land at Moor street, Jaffna : a white- and gray-cloured cow-calf, age 2½ years, go branded on right side of belly, "C" on right side of back, "A" on right leg, and "X" on right cheek. Owner, M. Ayeenavillai, Moor street.

ବେଳୁଣ୍ଡେ ପର୍ଯ୍ୟନ୍ତ କରିଲୁଛି କ୍ଷେତ୍ରାନ୍ତରେ ଅନ୍ଧାରରେ ଦେଖିଲୁଛି

සුඩා තිරගමුව පලාතේ එරෙහෙකු හිමිය ගොනී පහක සඳහනවෙක වරදකාරයා ඇල්ලීමට රුපියලු 25කා පාර්ශ්වයේ දෙනෙලු වේ:—

ஏ. சிவபு. கோட்டைக்கும் இருந்தால் போவதென்று.

కృతిభూ.

କେବଳମିଶ୍ରା.

වස් 1902 සැම අප්‍රේල් නිකුත් කිරීමෙන් පාරේ ඩින්ජලා මේ ඉදෑකොටුවකින් : සුඩා දිසි 2 ට, එලුව දිසි 2 ට, දිසි 1 ට, පෝරු දිසි 1 ට, හදරකාරීයින්ගේ ඇඟම් සුවිසි 2 ට. අධිකාරයා, තේස්ලයින් පාරේ පිහිලීමේ මහත්මයා. පුදු කොට 2 ට, සුඩා රැඳි 2 ට. අධිකාරයා, පිහිලීමේ මහත්මයා තේ වැඩකරු වන ඒකකාම් පිරසිනා.

උත් 1902 කුව අප්පූල මක 1-නි වොයල්ල නිර්ගයදර පාරිඛ කුස්සියක තේවී: යක වැඩෙන්තුවේ 1පි, Desert පිහිටි 3පි, කුස්සිය තිකිත් 12, පැනිබෝහල් 1පි, පරණ තුවාය 3පි. අධිකාරීයා, ජයත්වා වික්‍රම මහත්මය, තුළ බැංකු පේල්ලයේටි, වොයල්ල.

වත්ම 1902 අවු අපූලු වස 2 වෙනි දින කොට්ඨාසය මේහෙ විවිධ දින් නොයිනාලය කාමරකය තිබූ :
රතු ඉරිවැකිවිත ක්‍රමව්‍ය 43, ප්‍රධාන 1 දී. ඇතින්සෑරු, ගම්පු ප්‍රාකුත්‍ය, මෝදු විවිධ දින්, නොවෙනා.

වම් 1902 කුදා ඇපුලු මඟ 3 වෙනි උත් කොළඹට එකී දැඩිවූ නේ. නේ තයදරක අදාළ රියා නිශ්චි: ඇඟිල්ඩ් 2ක්, රස්ටරන අඩ්ව 4ක්, රද් ආච්චාර පියි, තැබ්පිහා, 8ක්, පට්ටගෙරන 6ක්, පටකම්බි, 8ක්, ව ක්කම්ලි, 16ක්, පෙලේල්ව සරුනු 8ක්, රස්ටරන මුදු 6ක්, රස්ටරන පාවුත්සක හුවිල්ය 2ක්, බුරුකාපෙරිම් 1ක්, “අරුයෙලු” තමැනි රස්ටරන ව්‍යුත් සාධකාලු දුව්විට 2ක්. අසිනිකාරය, මුශ්‍ය තහන්තු ගෝ ජෙවම්සන ප්‍රේර දාම්ලර 26ක තයදර කාඩ්පාරි කොළඹට එකිනෙකය.

වති 1902 කුටු අප්‍රේල් මස 4 වෙනි දක කොමිටෝ, කුඩා උගියේ ව්‍යුහ්ස්ථාපිත ප්‍රාග්ධන දෙරුණු හිතින් රැඳී ඇත්තු 2පේ, රයෝරය සාමූහිකය කුවිය 4පේ, “වු; ඉ” ව්‍යුහය රුහුණුවෙනිය යාදෙනෑද හෙතු දිඛ කුවිය 1පේ, මෙයින් යෙමු සාමූහිකය දිඛ වෙරු 2පේ, කොරලෝපි 1පේ, රැඳී තුරු 2පේ, කොට්ඨාස බිඳී

හෙළු, රසම්කලු, නොභහුත් ද්‍රව්‍ය වන් තේ ගියා.

1902 සැවු මෙරද මෙ 20 වෙති දී ගරඹන මරකාල විදියේ විවිධ පිටපත් සහ අංශ පිටපත් වැනි සියලුම පිටපත් 1යේ; වහා, අංරද යුතු ඇත්තේ; බැංකි ගැලුවා තේ මා කාවැවුවද, එවිට දක්නුයා තේ නු උග්‍ර ගඟ අංශ අංශ පිටපත් ලේ; A කාවැවුවද, දක්නු යම්මු පිටපත් X කාවැවුවද ඇත. අයිතිකාරී, අම්. අයිතියපුරුලේ, මරකාල විදියේ.

இடுகைத்தேடுக குழந்தையட்டவர்களின் விரமா

இவைப்படிக்கிறவுக்கு சுப்பிரக்ஞமுவ கவனமேந்த ஏண்டித்தரை உடு ரூபாய் வெகுமதி கொடுப்பார்; தெபாகன்கானமலாகே பேதரு அப்பு; ககோ ம ஸுந்தி புரட்டாசிலீ அந் வ, பருச்சிலென்னுவிடத் தில் பாராரமன சரிதீங்கு செய்ததாகக் குற்றஞ்சாட்டப் ப்படவள்; சிங்களவன்; தொய்ச்சம் சாதியான்; ஜேமுமான் கத்தோலிக்கன்; தொழில்-வியாபாரி; வயசு-ஏற்குறைய உக; உயரம்-டீ ஷி ச அங்குலம்; நல்ல சதிரக் கட்டுப்பாடுடையவன்; நிரம்-கறுவல்; அகண்ட வாய்; சேரிய பற்சன்; செங்கலமங்களான மூட்டை வடிவமுள்ள கண்ண்; கறுத்த மயிர், கொள்கடையாய முடியப்பட்டிருக்கிறது; அடர்த்தியான மீனை, கட்டையாய் வெட்டப்பட்டிருக்கிறது; வல துறுளங்கையில் ஒரு பூ பச்சைக்குத்தியிருக்கிறது; பிற்றவிடம்-கீவ்க்கங் கோரனை கங்கபொடைய் புத்துவக் குச்சர்ந்த உவெள்வித்தை; பொதுவாய வசிக்குமிடம்-மூன்று கோரங்கூடியும் தெகு கம்பன்கேஸ்றீன், பறுக்கீ, பரனவித்திபா, உவெள்வித்தை; ஓராடுமி-ங்கள்-தொழுமூய, உவெல்லிவத்தை, உற காடைவத்தை; விவாகர் செய்யாதவன்; பறுசெலீயினிருங்கும் அலென்சு அப்புகாமி இவனுக்கு மச்சான்; பாண்வித்தை ஏட்டியரங்கொட்ட-டை என்றுமிடங்களின் டவுன் ஆராச்சிமாருக்கும், உடில்வெஸ்யின் கடன் ஆராச்சிக்கு ம் இவைன் நல்லாய்த் தெரியும். அவ்சாவலூப் பொலீஸ் நீதலான் இவைன் ப் பிழக்கும்படி கூலது ம் இலக்க விழு ந்து விட்டிருக்கிறார்.

பெல்வதகணங்கே ஜேமிஸ்சின்ட் அல்லது பாக்ஸா; ககங் ம் ஆண்டு மார்க்கியீஸ் கள் ந் கு, இந்திலாந்த் வத்தை கல்பிபாத்தையிலே மாடுவன்றுவிடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டங்கள்; சிங்காவன்; கொய்கமச் சாதி யான்; புத்த சமயி; தொழில்-கூல்; வயசு-ஏற்குறைய நூ; உயர்ம்-ஞி அஷ் கு அங்குலம்; சிறம் கறுவல்; மேல்வாய்ப் பல்லூங்கள் மிதி-திரு-கிரத; ஒன்று முறிர்க்குக்கிறது; மயிர்-கறுப்பு, சொங்கடையாய்க் கூடப்பட்ட மிகுக்கிறது; மெல்லின்யை மேல்மீசையும் தாரியும் உண்டு; பிரந்தவிடம்-டொம்பக்கொடை; பொதுவாய் வசிச் சூமிடம்-டொம்பக்கொடை; ஈசாந்திமங்கள்-பெல்பொலி, கொருஞு; விவாகம் பெச்யந்தவன்; பெல்பொலி யிலிருக்கும் மொனிக்கொடைல்யான்கே சென்றின் அப்பு இவற்கு மாமன்; டம்பகொடை, பெல்பொலி, எல் பொத்தை பொன்ஸ் விழானீமாருக்கு இவணை நல்லாய்த் தெரியும். பாணங்குறை பொலின் சித்வான் இவணைப் பிழக்கும்படி கங்கு ம் இலக்க விழாந்து விட்டிருக்கிறார்.

தி. டி. குறுங் அப்பு அவ்வூதை தி. டி. மாட்டின் சில்வர்; ககூல் ம் ஆண்டு கைமாக கான் வை, கொட்டிடம்புல் வலியில் களவுடுத்தாகவும் அனுப்பிக் கள்ளக்கையெழுத்து வைத்ததாகக் குற்றஞாசாட்டப்பட்டவன்; சிங்க எவன்; சாவியக்காதியான்; புதுத சமயி; வயசு-உசை; உயரம்-டிடி அடி; மெல்லியவன்; நிறம்-கறுவல்; கறுத்தகண்கள்; நின்ட மயிர், கொண்டயைக முடியப்பட்டிருக்கிறது; நின்ட முகம்; பிரந்தவிடம்-காலிக் குச்சேங்க லஜுமோதரை; பொதுவாய் வசீக்குமிடம்-லஜுமோதரை; ஓசாமிடங்கள்-இரத்தினபுரி, கொழு ஸபு; விவாதம் செய்யாதவன்; இனத்தவர்கள்-இரத்தினப்புரியில் சிவகிள்குருக்கள். இரத்தினப்புரி பொள்ச நீதவான் இவணைப் பிடிக்கும்படி உருக்கூடிய ம் இலகக விழங்க விட்டிருக்கின்றன.

கந்தன கனபதி அல்லது நாகர் அல்லது கறவல் (வழைமயான குற்றவாளி) ; ககூட ம் ஆண்டி மாசிமோ காங் திகதியும் பங்குணிமைதம் காங் திகதியும் யாட்பாணப் பிளோப்பல்லில் தண்ணீப் பொலீஸ்க்காரராகுக்குச் சமூ கமாக்கவில்லையென்ற குற்றஞ்சாட்டப்பட்டவன் ; தமிழன் ; சாதி பள்ளன் ; இந்து சமயி ; தொழில்-மாரமேஹ கிரவன் ; வேளாக்கமையும் செய்வரன் ; வயசு-ஷக ; உயரம்-டி அடி ; எல்ல உடம்புதல்ளாவன் ; ஸிறம்-கறவல் கூரியமுக்கு ; சுன வாய் ; தேரிய பற்கள் ; செங்கல்மங்களான முட்டைவகைவழுன்ன கண்கள் ; கறத்த நீண்ட மயிர், கொண்டையாய் மூகந்திருக்கினுன் ; முகத்தில் மீசை சொற்பம் ; கெற்றியில்-பிரையும் பொட்டும் பச்சைக்குத் தப்பட்டிருக்கிறது ; செந்தியின் வலதுபுறத்தில் வெட்டுக்காய் அடையாளமான்று இருக்கிறது ; இதை முளங்காலுக்குக்கீழ் கட்டிவந்த முட்டைவகைவழுன்ன ஒரு அடையாளமும், அசோகால் வெளிப்புறந்தில் இன்னோர் அடையாளமும் உண்டு ; இரண்டு காதகனும் அந்தப்பட்டிருக்கிறது ; இதை மார்பிள் இங்கு மூலிகையுடன் பிறந்தவிடம்-இயாட்பாணம் காவற்குளி ; பொதுவாய் வசிக்குமிடம்-ஈவற்குளி ; இவனுக்கு நாவற்குளியில் பாமர் என்று ஒரு பெண்சாதியும் ஒரு பிள்ளையும் இருக்கின்றனர் ; இயாட்பாணத்திலிருக்கும் கடுகூடும் இலக்க பொலீஸ் சார்சன் கோவிந்தமென்னுக்கும், நாவற்குளி பொலீஸ் வித்ரீன் கருங்காரர் இராமலிங்கத்துக்கும் இலஜீஸ் கல்லாய்த் தெரியும். காவக்கேஸிப் பொலீஸ் நீதவான் இலஜீஸ் பிடிக்கும்படி சுதாநம், சுதாநகம் இலக்க விழுந்து விட்டிருக்கிறார்.

களவுபோனது, கானுமற்போனது, அவைது அலைந்துபோனது.

கானுமற்போனது.

ககூடம் ஆண்டு பங்குணிமீ உறுத்தீடு, கண்டி திருக்கோனுமலைத் தெருவில் சொந்தக்காரருடைய மதியிலிருந்து : ஒரு சிவத்தக்கல்லும் சு முத்தகனும் இனைத்து உடுருபாய் விலைதிக்கப்பட்ட பெரன் மோதிரம் ஒன்று. சொந்தக்காரன், எத்திவகே டோனுசிதோகாமி, திருக்கோனுமலைத்தெரு, கண்டி.

களவுபோனது.

ககூடம் ஆண்டு பங்குணிமீ ஈரங்கி, பூனகரியில் சொந்தக்காரருடைய நெல் வயலில் இருந்து : வெள்ளை வடக்கத்தையில் ஏருத்தமாடு ஒன்று, பின்தையிலும் நெஞ்சிலும் கூ குறிகளுடு, முன்கால் ஒன்றில் குளம்புக்குக் கொஞ்சம் மேலே ஒரு புள்ளும் உண்டு. கரு என்ற குறிசடப்பட்ட வடக்கத்தையில் வெள்ளை ஏருத்தமாடு ஒன்று. சொந்தக்காரன், எஸ். கந்தயா, மட்டுவில்லாநூ பூனகரி, யாட்பாணம்.

ககூடம் ஆண்டு பங்குணிமீ ஈரங்கி, கறவாத்தோட்டம் உலாட் பிளோகவில், கண்ணடி மேசையிலிருந்து ஒரு வெள்ளை வயிரமும் ஒரு சிவப்புக் கல்லும் இனைத்த தங்கமோதிரம் க, ஒரு பெரிய வெள்ளைவரம் இனைத்த தங்கமோதிரம் க, ஒரு பச்சைக்கல்லு இனைத்த தங்கசிக்கொற்மோதிரம் க, தங்கச் சங்கிலிக் காப்புக, ஒரு தோணியும் துதிலே நாயொன்று உட்காந்திருக்கிற வடிவழுன்ன தங்க புரோசுசுக, இரண்டு வட்ட வடிவழுன்ன தங்க புரோசுசுக. சொந்தக்காரி, மில்லிங் காறி, உவரட்பிளோஸ், கறவாத்தோட்டம்.

ககூடம் ஆண்டு சித்திரையா காங்கி, பொறைனை மறியல்வீட்டுத்தெருவில் ஒரு சூசினியிலிருந்து : சின்ன முககள் க, பழ மசு க, பால் சக்கு க, குதிரைக்காரருடைய உடுப்புகள் க. சொந்தக்காரன், வாசனின் வீதி மலிருக்கும் மெஸ் பிலிமோர் : வெள்ளைக் கோட்டுகள் க, வெள்ளைப் பிடவைகள் க. சொந்தக்காரன், பீர்காம் ஹீசிங்க, மெஸ் பிலிமோருடைய வேலைக்காரன்.

ககூடம் ஆண்டு சித்திரையா காங்கி, பொறைனை மறியல்வீட்டுத்தெருவில் ஒரு சூசினியிலிருந்து : இரும்பு கேத்தில் க, டெசேட் கத்திகள் க, ஆசினிக்கச்சி க, ஒரு போத்தில் தேன் ; பள்ள துவாலைகள் க. சொந்தக்காரன், மெஸ் சயத்திலிக்கை, கிரீன் பாங்கு, மறியல்வீட்டுத்தெரு, பொறைன்.

ககூடம் ஆண்டு சித்திரையா காங்கி, கொட்டைகெனுசில் வீதியில் பூட்டுப்படாத ஓர் காம்பநையிலிருந்து : சிவக்கக் கோவிலினுந்த கம்பாயப் பிடவைகள் க, முடிமயிர் க. சொந்தக்காரன், கேயின்கே லொக்கு காமி, சில்லிதி, கோட்டைகெனு.

ககூடம் ஆண்டு சித்திரையா காங்கி, கொள்ளுப்பிடிடி காவித்தெருவில் ஒரு வீட்டில் அலுமாரிக்குள் இருந்து : சின்னக் காப்புகள் க, தங்க மணிகள் க, பெள்ளி மாலைகள் க, வளைந்த சீப்புகள் க, பட்டு சாரப்பிடவைகள் க, பட்டுக் கம்பாயப்பிடவைகள் க, சாதாரணமான சம்பாயப்பிடவைகள் கக, பல்மள் சாரப்பிடவைகள் க, தங்க மோதிரங்கள் க, முதிரைப் பெட்டி க, தங்க அருங்கோல் க சோடி. சொந்தக்காரன், முத்தாந்திரிகே ஜூரும்யைல் பெரெ, கொள்ளுப்பிடிடி.

ககூடம் ஆண்டு சித்திரையா காங்கி, சிலேவயிலன் வாக்கோல் வீதியில் ஒரு வீட்டிலிருந்து : வெள்ளி அறங்கச்சொடி க, பெராத் தோடு சு சோடி, பொன் முருகு ஒரு சோடி, பிள்ளைகளின் வெள்ளித் தண்டை க, வளை மாலை க, வெள்ளி மாலை க, வெள்ளிக்கவுத்தோர் க, வெள்ளி மயிர்மட்டி, காசு சூபாய் கள். சொந்தக்காரி, சுப்பம்மா, வக்கோல்வீதி, சிலேவயிலன்.

ககூடம் ஆண்டு சித்திரையா காங்கி, சிலேவயிலன் பிறேபுறுக் பிளோசிலே ஒரு வீட்டிலிருந்து : பலநிச் சாரப்பிடவை க, சிவத்த. மஞ்சல் ஸிறமுன்ன பட்டுச் சாரப்பிடவை க, வளைந்த சீப்புகள் க, வெள்ளிக்கவுத்தோர் க, வெள்ளி மணிமாலை க, காசு சூபாய் கள். சொந்தக்காரன், அலிசந்திரக்கே சித்கோ அப்பு, கு ம் இலக்க வீடு, பிறேபுறுக் பிளோஸ், சிலேவயிலன்.

O. L. TRANCHELL,
for L. F. KNOLLYS,
Inspector-General of Police.

Police Office,
Colombo, April 9, 1902.